
dashAvatArastotram 4

த³ஸாவதாரஸ்தோத்ரம் 4

Document Information



Text title : dashAvatArastotram 4

File name : dashAvatArastotram4.itx

Category : vishhnu, dashAvatAra, vishnu, vedAnta-deshika

Location : doc_vishhnu

Transliterated by : TR Chari

Proofread by : TR Chari, NA

Description-comments : Brihatstotraratnavali 1 p. 136

Latest update : March 19, 2022

Send corrections to : sanskrit at cheerful dot c om

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

August 17, 2024

sanskritdocuments.org



த³ஸாவதாரஸ்தோத்ரம் 4



ஸ்ரீமதே நிக³மாந்தமஹாதே³ஸிகாய நம: |

ஸ்ரீமாந் வேங்கடநாதா²ர்ய: கவிதார்கிககேஸரீ |

வேதா³ந்தாசார்யவரீயோ மே ஸந்நித⁴த்தாம் ஸதா³ ஹ்ரு³தி³ ||

தே³வோ ந: ஸுப⁴மாதநோது த³ஸதா⁴ நிர்வர்தயந் பூ⁴மிகாம்

ரங்கே³ தா⁴மநி லப்³த⁴நி⁴ர⁴ரரைரத்⁴யக்ஷிதோ பா⁴வுகை: |

யத்³பா⁴வேஷு ப்ரு³த²க்³விதே⁴ஷ்வநுக்³ணந் பா⁴வாந் ஸ்வயம் பி³ப்⁴ரதீ

யத்³த⁴ர்மமரிஹ த⁴ர்மிணீ விஹரதே நாநாக்ரு³தி⁴ர்நாயிகா || 1 ||

நிர்மக்³நஸ்ருதிஜாலமார்³க்³ணத³ஸாத³த்தக்ஷணீர்வீக்ஷணீ-

ரந்தஸ்தந்வதி³வாரவிந்த³மஹநாந்யௌத³ந்வதீஸ்தா அப: |

நிஷ்ப்ரத்யூஹதரங்க³ரிங்க³ணமித: ²ப்ரத்யூட⁴பாத²ஸ்ச²டா-

டோ³லாரோஹஸதோ³ஹலம் ப⁴க்³வதோ மாத்ஸ்யம் வபு: பாது ந: || 2 ||

அவ்யாஸுர்ப⁴வநத்ரயீமநிப்⁴ரு³தம் கண்டு³யநைரத்³ரிண

நித்³ராணஸ்ய பரஸ்ய கூர்மவபுஷோ நிஸ்வாஸவாதோர்மய: |

யத்³விக்ஷேபணஸம்ஸக்ரு³தோத³தி⁴பய: ப்ரேங்கோ²லபர்யங்கிகா-

நித்யாரோஹணநிர்வ்ரு³தோ விஹரதே தே³வ: ஸஹைவ ஸ்ரியா || 3 ||

கோ³பாயேத³நிஸம் ஜக³ந்தி குஹநாபோதீர் பவிதீர்க்ரு³த-

ப்³ரஹ்மாண்ட: ³ப்ரலயோர்மிகோ⁴ஷக்ரு³பி⁴ர்கோ⁴ணரவைர்⁴கு⁴ரை: |

யத்³த³ம்ஷ்ட்ராங்குரகோடிகா³ட⁴க⁴டநாநிஷ்கம்³பநித்யஸ்தி²தி-

ர்ப்³ரஹ்மஸ்தம்³ப்³மஸௌத³ஸௌ ப⁴க்³வதீ முஸ்தேவ விஸ்வம்³ப⁴ரா || 4 ||

ப்ரத்யாதி³ஷ்டபுராதநப்ரஹரணக்³ராம: க்ஷணம் பாணிஜை-

ரவ்யாத்³ரீணி ஜக³ந்த்யகுண்ட²மஹிமா வைகுண்ட²கண்ட²ரவ: |

யத்³ப்ராதூ³ர்⁴வநாத³வந்த⁴யஜ²ராயாத்³ரு³ச்சி²காத³வேத⁴ஸாம்

யா காசித்ஸஹஸா மஹாஸுரக்³ரு³ஹஸ்தூ²ணபிதாமஹ்யபூ⁴த் || 5 ||

வ்ரீடா³வித்³த⁴வதா³ந்யதா³ந்வயஸோநாஸீக்³தா⁴ட⁴ப⁴ட-

ஸ்த்ரையக்ஷம் முகுடம் புநந்வது நஸ்த்ரவிக்கரமோ விக்ரம: |
யத்ப்ரஸ்தாவஸமுச்ச²ரிதத்⁴வஜவஃவ்ரு⁴த்தாந்தஸித்³தா⁴ந்திபி⁴-
ஸ்ஸ்ரோதோபி:4 ஸுரஸிந்து⁴ரஷ்டஸுதி³ஸாஸௌஷு தோ³தூ⁴யதே || 6 ||

க்ரோதா⁴க்³நிம் ஜமத³க்³நிபீ³நப⁴வம் ஸந்தர்பயிஷ்யந் க்ரமாத்³-
அக்ஷத்த்ராமிஹ ஸந்ததக்ஷய இமாம் த்ரிஸ்ஸப்தக்ரு³த்வ: க்ஷிதம் |
த³த்வா கர்மணி த³க்ஷிணம் க்வசந தாமாஸ்கந்த³ய ஸிந்து⁴ம் வஸந்-
நப்³ரஹ்மண்யமபாகரோது ப⁴க³வாநாப்³ரஹ்மகீடம் முநி: || 7 ||

பாராவாரபயோவிஸோஷணகலாபாரீணகாலாநல-
ஜ்வாலாஜாலவிஹாரஹாரிவிஸிக²வ்யாபாரகோ⁴ரக்ரம: |
ஸர்வாவஸ்த²ஸக்ரு³த்ப்ரபந்நஜநதாஸம்ரக்ஷணைகவ்ரதீ
த⁴ர்மோ விக்³ரஹ்வாநத⁴ர்மவிரதிம் த⁴ந்வீ ஸத⁴ந்வீது ந: || 8 ||

ப²க்கத்கௌரவபட்டணப்ர⁴ரு³தய: ப்ராஸ்தப்ரலம்பா³த³ய-
ஸ்தாலாங்காஸ்யததா²விதா⁴ விஹ்ரு³தயஸ்தந்வந்து ப⁴த்ராணி ந: |
க்ஷீரம் ஸர்கரயேவ யாபி⁴ரப்ரு³த²க்³பூ⁴தா: ப்ரபூ⁴தைக்ரு³ணை-
ராகௌமாரகமஸ்வத³ந்தஜக³தே க்ரு³ஷ்ணஸ்ய தா: கேலய: || 9 ||

நாதா²யைவ நம: பத³ம் ப⁴வது நஸ்சித்ரஸ்சரித்ரக்ரமை-
ர்பூ⁴யோபி⁴ர்⁴வநாந்யமூநிகுஹநாகோ³பாய கோ³பாயதே |
காலிந்தீ³ரஸிகாயகாலியப²ணிஸ்பா²ரஸ்ப²டாவாடிகா-
ரங்கோ³த்ஸங்க³விஸங்கசக்ரமதூ⁴ராபர்யாய சர்யாயதே || 10 ||

பா⁴விந்யா த³ஸயாப⁴வந்நிஹ ப⁴வத்⁴வம்ஸாய ந: கல்பதாம்
கல்கீ விஷ்ணுயஸஸ்ஸுத: கலிகதா²காலுஷ்யக்ஷலங்கஷ: |
நி:ஸேஷக்ஷதகண்டகே க்ஷிதிதலே தா⁴ராஜலௌகே⁴ த⁴ருவம்
த⁴ர்மம் கார்தபுக³ம் ப்ரரோஹயதி யந்நிஸ்த்ரிம்ஸதா⁴ராத⁴ர்: || 11 ||

இச்சா²மீந விஹாரகச்ச²ப மஹாபோத்ரிந் யத்³ரு³ச்சா²ஹரே
ரக்ஷாவாமந ரோஷ்ராம கருணாகாகுத்ஸ்த²ஹேலாஹலிந் |
கரீடா³வல்லவ கல்கவாஹந த³ஸாகல்கிந்நிதி ப்ரத்யஹம்
ஜல்பந்த: புருஷா: புநந்து பு⁴வநம் புண்யௌக⁴பண்யாபண: ||

வித்³யோத³ந்வதி வேங்கடேஸ்வரகவௌ ஜாதம் ஜக³ந்மங்க³ளம்
தே³வேஸஸ்யத³ஸாவதாரவிஷ்யம் ஸ்தோத்ரம் விவக்ஷேத ய: |
வக்த்ரம் தஸ்ய ஸரஸ்வதீ ப³ஹுமுக்² ப⁴க்தி: பரா மாநஸே

ஸுத்³தி:⁴ காபி தநௌ தி³ஸாஸு த³ஸஸு க்²யாதி: ஸுபா⁴ ஜ்ரு'ம்ப⁴தே ||

கவிதார்கிகஸிம்ஹாய கல்யாணகு³ணஸாலிநே |

ஹ்ரு³மதே வேங்கடேஸாய வேதா³ந்தகு³ரவே நம: ||

இதி வேதா³ந்ததே³ஸிகக்ரு³தம் த³ஸாவதாரஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் |

dashAvatAra stotram (777 to 789)

The “Birthless Being” (paramAtma) is born in this world again and again. Only, those births are all ‘divyam’ (Divine) as said in the bhagavad gItA. The Lord is born out of His own sweet will and pleasure (not by compelling Karma as in our case). avatArs are sport or IllA to Him; to us they are His acts of Grace or dayA to redeem us. The avatArs are many, but ten out of them have been marked out as dashavatAra, and enjoyed specially by the Alwars and AchAryas. This stotram is about those ten avatAras, and hence the name dashavatAra.

The opening shloka (777) refers to all the world being a stage—not in the Shakespearean sense of a stage in which mortal man is the actor as several parts, but in a quite different sense, viz. that the Lord dons several parts and acts thereon in the company of His Consort, lakShmI, who dons the appropriate female part on each occasion. The first word is ‘devaH’ and refers to the Sporting Lord, and the last word is nAyika, referring to the Consort donning ‘anuguNAn bhAvAn’ appropriate lady-part. The prayer is made that the Two of them may confer all auspiciousness on us.

The next ten shlokas deal with the ten avatArs in order. Each is a pen-picture of one situation in the particular avatAra. The sea suddenly becomes full of lotuses, when the Lord as matsya (Fish) casts His eyes everywhere in its waters while searching for the vedas. As kUrma, (Tortoise) the Lord bears the mandara mountain on His back and at the same time enjoys a dolotsavam (swinging festival) along with lakShmI, as Their parya Nka (couch) is moved this side and that by the surging and retreating waves of the ocean. And so on.

shloka 788 gives a list of the foregoing ten avatAras with a crisp one-word adjective for each avatAra which correctly indicates the chief point of that avatAra. The last shloka (phalashRiti) refers to this stotram as ‘jaganma NgalaM’ (welfare of all the worlds) a rare herb


obtainable from the ocean and capable of bestowing learning, devotion, health and fame on those who evince a desire to recite it.

I have heard it said that great AchAryas have prescribed a pArAyaNam of this Stotram as a panacea for ills attributable to evil-aspecting of stars and planets.

Encoded and proofread by trchari, NA

——
dashAvatArastotram 4

pdf was typeset on August 17, 2024

——
Please send corrections to sanskrit@cheerful.com

